



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 164.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2017 மே 04 வியாழக்கிழமை, மு.ப. 10.30 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

921/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2011 சனவரி முதல் 2015 சனவரி வரையிலான காலப்பகுதியில் வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சரின் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடி மற்றும் அரசு சொத்துக்களை தவறாக பயன்படுத்துதல் சம்பந்தமாக அமைச்சு மட்டத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு விசாரணையினதும் முன்னேற்றம் யாதென்பதையும்;
- (iii) மேற்படி ஊழல் மற்றும் மோசடிகளுடன் அமைச்சின் உத்தியோகத்தர்கள் தொடர்புபட்டுள்ளார்களென இனங்காணப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், இவர்கள் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

2.

992/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) இலங்கை கல்வி நிர்வாகச் சேவையின் உத்தியோகத்தர் திரு.சம்பத் வேரகொட காலி ரிசுமன்ட் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளாரா என்பதையும்;
- (ii) இவர் மொரட்டுவ வேல்ஸ் குமர கல்லூரி அதிபராக சேவையாற்றிய காலத்தில் நிதி மோசடி செய்தமை தொடர்பாக நடத்தப்பட்ட புலன்விசாரணை நடவடிக்கைகள் எப்போது நிறைவடைந்தன என்பதையும்;
- (iii) அவ்வாறெனின், அந்தப் புலன்விசாரணையின் முடிவுகள் மற்றும் சிபாரிசுகள் யாவை என்பதையும்;
- (iv) இவருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பற்றிய புலனாய்வு ஆணைக்குழு முன்னெடுக்கும் புலன்விசாரணை முடிவடைந்துள்ளதா என்பதையும்;
- (v) ஆமெனில், அதன் முடிவுகள் மற்றும் சிபாரிசுகள் யாவை என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

(2)

3.

1048/ '16

கௌரவ புத்திக பத்திரண,— மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டையில் அமைந்துள்ள செத்சிறிபாய இரண்டாவது கட்டத்தின், புதிய கட்டிடத்தினதும் 'சுகுருபாய' புதிய கட்டிடத்தினதும் ஒரு சதுர அடிக்கான குத்தகைப் பணம் மற்றும் சேவைக் கட்டணம் வெவ்வேறாக யாதென்பதையும்;
- (ii) மேற்படி கட்டிடங்களில் வாகன தரிப்பிட வசதிகளுக்கு கொடுப்பனவொன்றை மேற்கொள்ள வேண்டுமா என்பதையும்;
- (iii) ஆமெனில், குறித்த கட்டணம் ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேற்படி கட்டணத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
- (ii) ஆமெனில், குறித்த திகதி யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

4.

1075/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) நாடு முழுவதும் தபால் திணைக்களத்திற்கு சொந்தமான 3410 உப தபால் அலுவலகங்கள் காணப்படுகின்றன என்பதையும்;
- (ii) அலுவலகங்களுக்கான கட்டிடங்களைத் தேடுதல் உப தபால் நிலைய பொறுப்பதிகாரிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என்பதையும்;
- (iii) உப தபால் அலுவலகமொன்றை கொண்டுநடத்துவதற்கு மாதாந்த வாடகையாக உப தபால் அலுவலக பொறுப்பதிகாரியொருவருக்கு ரூபா 250/- மட்டுமே செலுத்தப்படுகின்றதென்பதையும்;
- (iv) இத்தகைய சிறு தொகையான மாதாந்த வாடகைக்கு கட்டிடங்களை வாடகைக்கு பெற முடியாமையால் பெரும்பாலான உப தபால் அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு தமது சம்பளத்திலிருந்து பெருந்தொகை பணத்தை செலுத்த வேண்டியேற்பட்டுள்ளதென்பதையும்;
- (v) பெறப்பட்டுள்ள சில கட்டிடங்களில் மலசலகூட (துப்புரவேற்பாட்டு) வசதிகள்கூட இன்மையால் ஊழியர்கள் மிகவும் இன்னல்களுக்கு மத்தியில் சேவையாற்றுகின்றனர் என்பதையும்;
- (vi) தமது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் முதியோர்களான ஓய்வுபெற்றோருக்கு அமர்வதற்கோ அல்லது நிற்பதற்கோ போதுமான இடவசதி இல்லாத உப தபால் அலுவலகங்கள் காணப்படுகின்றனவென்பதையும்;
- அவர் அறிவாரா?

(3)

- (ஆ) (i) மேற்குறிப்பிட்ட நிலைமைகளை கருத்திற்கொண்டு ஊழியர்களுக்கும் மக்களுக்கும் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் உப தபால் அலுவலகங்களுக்கான கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- (ii) கட்டிட வசதிகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் தற்சமயம் செலுத்தப்படும் ரூபா 250/- மாதாந்த வாடகைக்கு பதிலாக போதியளவு வாடகைத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

5.

1143/ '16

- கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)
- (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வாகரை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) அப் பிரதேச செயலாளர் பிரிவின் மூலம் உள்ளடக்கப்படும் மொத்த நிலப் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;
- (iv) அதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (v) அக்கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்களும் பெயர்களும் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) அப் பிரதேச செயலாளர் பிரிவைத் தாபிக்கும்போது உத்தியோகபூர்வமாக எல்லைகளை நிர்ணயித்தல் நடைபெற்றுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) அப் பிரதேச செயலகத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது தொழிற்பாடுகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், அக்கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

6.

1242/'16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தினுள் 1983 ஆம் ஆண்டளவில் இருந்த மொத்த வீதிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) அவற்றில் தார் இடப்பட்டிருந்த வீதிகளின் எண்ணிக்கை மற்றும் கி.மீ. அளவு எவ்வளவு;
- (iii) 1983 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவடையும் வரை இம்மாவட்டத்தில் வீதிகளை நிர்மாணிப்பதற்காக அப்போதிருந்த அரசாங்கங்களினால் செலவு செய்யப்பட்ட நிதித் தொகை ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) யுத்தம் முடிவடைந்த பின்னர் இம்மாவட்டத்தில் வீதிகளை நிர்மாணிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதித் தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- (v) இது தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா?

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

7.

1279/'16

கௌரவ டலஸ் அழகப்பெரும,— காணி அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) தமது குடியிருப்புக்காக அல்லது பயிர்ச் செய்கைக்காக அல்லது வர்த்தக நடவடிக்கைகளுக்காக மரபுரிமைக் காணிகளைக் கொண்டிருக்காத மக்கள் அரசுக்குச் சொந்தமான காணிகளைத் தமது பயன்பாட்டுக்காக அனுமதியின்றி பயன்படுத்துகின்றனர் என்பதையும்;
- (ii) காலப் போக்கில் அவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்தப்படுகின்ற காணிகளை அரசு உரிமையிலிருந்து அகற்றி, முறைசார்ந்த விதத்தில் கையளிக்கும் நடைமுறையொன்று ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் பேணிவரப்பட்டது என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) அதன் பிரகாரம், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றை வரை மாத்தறை மாவட்டத்தில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள உறுதிகள், அளிப்புப் பத்திரங்கள், உரித்துப் பத்திரங்கள் அல்லது உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (ii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையானது மாத்தறை மாவட்டத்தின் பிரதேச செயலாளர் பிரிவு மட்டங்களில் வெவ்வேறாக எத்தனையென்பதையும்;
- (iii) மாத்தறை மாவட்டத்தில் அரசு காணிகளை அனுமதியின்றிப் பயன்படுத்துகின்ற, இருப்பினும், எதுவித சட்ட ரீதியான ஆவணத்தையும் கொண்டிராத ஆட்களின் எண்ணிக்கை, பிரதேச செயலாளர் பிரிவின் பிரகாரம் தனித்தனியாக யாதென்பதையும்;
- (iv) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுக்கு அளிப்புப் பத்திரத்தை அல்லது ஆகக் குறைந்தது உரிமப் பத்திரத்தை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

8.

1322/ '16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) கடந்த அரசாங்க காலத்தில் பிரதேச செயலகங்கள் ஊடாக செயற்படுத்தப்பட்ட சிறிய அளவிலான அபிவிருத்தித்திட்ட ஒப்பந்தங்கள், மதிப்பீட்டுத் தொகைக்கு, ஏற்புடைய பிரதேச செயலக ஆளுகைப் பிரதேசத்தில் இயங்கும் சங்கங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (ii) இருந்த போதிலும், தற்போது மேலே குறிப்பிட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு கேள்விப்பத்திரம் கோரப்பட்டு ஆகக்குறைந்த கேள்விப்பத்திரத்துக்கு மேற்படி ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதை அறிவாரா என்பதையும்;
- (iii) இவ்வாறு கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டு ஆகக்குறைந்த கேள்விப்பத்திரத்துக்கு மேற்படி அபிவிருத்தித் திட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதால் பிரதேசத்தில் இயங்கிய சங்கங்களுக்கு மேற்படி ஒப்பந்தங்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அத்தகைய சங்கங்களும் அப் பிரதேசமும் நலன்களை இழந்துள்ளனவென்பதை ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;
- (iv) மேலே குறிப்பிட்ட சங்கங்களுக்கு நேர்ந்துள்ள அநீதியிலிருந்து இவர்களை மீட்டெடுப்பதற்காக, முன்னர் காணப்பட்டதை போன்று திறந்த கேள்விப்பத்திரங்கள் கோரலின்றி சிறிய அளவிலான ஒப்பந்தங்களை மதிப்பீட்டுத் தொகைக்கு மேற்படி சங்கங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

9.

1519/'17

கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014 ஆம் ஆண்டு ரூபா 25 மில்லியன் நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொடுக்கும் (விசேட) திட்டத்தின் கீழ் அநுராதபுரம் மாவட்டத்திற்கு எவ்வளவு நிதி கிடைத்தது என்பதையும்;
- (ii) மேற்படி நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் யாவை என்பதையும்;
- (iii) மேற்படி திட்டத்தின் கீழ் சுயதொழில்முயற்சியாளர்களுக்காக கொள்வனவு செய்யப்பட்டு தற்போது பிரதேச செயலகங்களில் எஞ்சியுள்ள பொருட்களின் அளவுகள் மற்றும் அவற்றின் பெறுமதி, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கும் அமைய தனித்தனியே யாது என்பதையும்;
- (iv) சுயதொழில்முயற்சியாளர்கள் துலானே அபிவிருத்தி அலுவலரினாலேயே சிபாரிசு செய்யப்பட்டனர் என்பதை அவர் ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
- (v) எஞ்சியுள்ள பொருட்களை சுயதொழில்முயற்சியாளர்களுக்கு விநியோகித்து முடிக்கப்படும் திகதி யாது என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

10.

1144/'16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) அப் பிரதேச செயலாளர் பிரிவின் மூலம் உள்ளடக்கப்படும் மொத்த நிலப் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;
- (iv) அதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (v) அக்கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்களும் பெயர்களும் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) அப் பிரதேச செயலாளர் பிரிவைத் தாபிக்கும்போது உத்தியோக பூர்வமாக எல்லைகளை நிர்ணயித்தல் நடைபெற்றுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) அப் பிரதேச செயலகத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிருவாக நடவடிக்கைகள் அல்லது தொழிற்பாடுகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அக்கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் குறிப்பிடுவாரா?

- (ஈ) இன்றேல், ஏன்?

11.

1243/'16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) யாழ்ப்பாணம் மாவட்டத்தினுள் 1983 ஆம் ஆண்டளவில் இருந்த மொத்த வீதிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) அவற்றில் தார் இடப்பட்டிருந்த வீதிகளின் எண்ணிக்கை மற்றும் கி.மீ. அளவு எவ்வளவு;
- (iii) 1983 ஆம் ஆண்டு தொடக்கம் யுத்தம் முடிவடையும் வரை இம்மாவட்டத்தில் வீதிகளை நிர்மாணிப்பதற்காக அப்போதிருந்த அரசாங்கங்களினால் செலவு செய்யப்பட்ட நிதித் தொகை ஒவ்வோர் ஆண்டின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு;
- (iv) யுத்தம் முடிவடைந்த பின்னர் இம்மாவட்டத்தில் வீதிகளை நிர்மாணிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டிலும் ஒதுக்கப்பட்ட நிதித் தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- (v) இது தொடர்பான முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) இன்றேல், ஏன்?

12.

1296/'16

கௌரவ டலஸ் அழகப்பெரும,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) மாத்தறை மாவட்டத்தில் பணியாற்றுகின்ற கல்வி நிருவாக உத்தியோகத்தர்கள் களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
- (ii) அவ்வெண்ணிக்கையானது ஒவ்வொரு கல்வி வலயத்தின் பிரகாரம் தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (iii) மாத்தறை மாவட்டத்தின் வலயக் கல்வி காரியாலயங்களில் நிலவுகின்ற வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;
- (iv) கல்வி நிருவாக உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நிலவுமெனில், அவற்றைப் பூர்த்தி செய்வதற்கு பின்பற்றப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மாத்தறை மாவட்டத்தின் பொருட்டு ஓய்வுபெற்ற கல்வி நிருவாக உத்தியோகத்தர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளனரா என்பதையும்;
- (ii) ஆமெனில், இவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் யாவையென்பதையும்;
- (iii) இவர்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட நடைமுறை யாதென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

13.

1444/'16

கௌரவ புத்திக பத்திறன்,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச மாநாட்டு மண்டபத்தை நிர்மாணிக்கச் செலவான பணத் தொகை யாதென்பதையும்;
- (ii) அதற்கென பணத்தைப் பெற்றுக்கொண்ட மூலங்கள் யாவை என்பதையும்;
- (iii) 2015.01.01 தொடக்கம் 2016.12.31 ஆம் திகதி வரை அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ச சர்வதேச மாநாட்டு மண்டபம் ஈட்டிய வருமானம் யாதென்பதையும்;
- (iv) இதன் நிர்வாக நடவடிக்கைகள் எந்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப் படுகின்றன என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஆ) (i) இதன் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென அரசாங்கம் தொடர்ந்தும் பணத்தை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்குமா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது எவ்விதத்தில் என்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

14.

1244/'16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டிருந்த வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (ii) இன்றளவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகின்ற வீடுகளின் எண்ணிக்கை யாது;
- (iii) 1983 ஆம் ஆண்டின் பின்னர் யுத்த நிலைமை முடிவடையும் வரை குடிநீர் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டிற்கும் அரசாங்கம் ஒதுக்கிய மொத்தப் பணத்தொகை யாது;
- (iv) யுத்த நிலைமை முடிவடைந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு வரை குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய மொத்த பணத்தொகை ஆண்டு வாரியாக தனித்தனியாக எவ்வளவு;
- (v) மேற்படி அனைத்தினதும் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிப்பாரா; என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

15.

1448/'16

கௌரவ புத்திக பத்திறன,— மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) றாகம நகரத்தை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அதற்கென செலவிட உத்தேசித்துள்ள பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- (iii) அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) (i) றாகம நகர அபிவிருத்தியின் போது நகரத்திற்கு இணைக்கப்படும் புதிய அம்சங்கள் யாவையென்பதையும்;
- (ii) மேற்படி நிர்மாணப் பணிகளுக்கென கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டுள்ளனவா என்பதையும்;
- (iii) அவ்வாறாயின், அது எத்தேதியில் என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்,— கம்பனிகள் சட்டம் மற்றும் சங்கங்கள் கட்டளைச்சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 477 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 527 ஆம் பிரிவின் கீழ் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சங்கங்கள் (திருத்தம்) கட்டளைச்சட்டத்துடன் வாசிக்கப்படும் (123 ஆம் அத்தியாயம்) 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ், கம்பனிகள் (கட்டணம்) மற்றும் சங்கங்கள் (கட்டணம்) தொடர்பாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 25 ஆம் திகதிய 1990/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.01.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 2.

கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர்,— கம்பனிகள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1987 செப்டம்பர் 14 ஆம் திகதிய 471/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கம்பனிகள் (செயலாளர்கள் பற்றிய) ஒழுங்குவிதிகளின் 2 (i) (ஆ) பிரிவு 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 527 ஆம் பிரிவின் கீழ் திருத்தப்பட்டு, (ix) எனும் புதிய உப பிரிவைச் சேர்த்து கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 20 ஆம் திகதிய 1998/11 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.03.24 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 3.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்,— இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழ் கட்டளை,— 1996 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க இராஜதந்திரச் சிறப்புரிமைகள் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஒக்டோபர் 5 ஆம் திகதிய 1987/23 ஆம் இலக்க, அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2016.11.19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான கட்டளை அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 4.

விளையாட்டுத்துறை அமைச்சர்,— விளையாட்டுக்கள் சட்டத்தின் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, விளையாட்டுக்கள் சட்டத்தின் 31 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 41 ஆம் பிரிவின் கீழ், தேசிய விளையாட்டுக் கழகங்கள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 27 ஆம் திகதிய 1990/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் 2017 பெப்புருவரி 13 ஆம் திகதிய 2006/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.04.05 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 5.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல்,—

1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 16(1) ஆவது பிரிவினாடாக ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் அலுவல்களை நிறைவேற்றும் பொருட்டு அந்த ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கும் அப்பதவியை வகிப்பவருக்கு பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் சம்பளத்தைச் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும்;

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு 2016.11.24 ஆம் திகதியிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் பதவியை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலும்;

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் செல்லுபடியாகும் வண்ணம் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் பதவிக்குரித்தான மாதாந்தச் சம்பளம் மற்றும் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லையாயின் வீட்டு வாடகைக் கொடுப்பனவு உட்பட சகல படிகள் (தொலைபேசிக் கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவு தவிர்ந்த) செலுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் பதவிக்குரித்தான அமைச்சரவைச் செயலாளருக்குரிய கொடுப்பனவு, தொலைபேசிக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு என்பவற்றை 2016.11.24 ஆம் திகதி முதல் செலுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாலும்;

அதற்கமைய, 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 16(2) ஆவது பிரிவுக்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களுக்கு அரசாங்கத்தின் திரட்டு நிதியத்திலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் படிகளைச் செலுத்துவதற்கு இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 6.

வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 7.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றத்தலும்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 8.

இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச்சு 08) [1].

* 9.

வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 11.

பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 12.

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 13.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 321 ஆம் பிரிவின் கீழ் கொள்கலத்தின் முழு மொத்த திரண்மத்தைச் சரிபார்த்தல் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஓகத்து 11 ஆம் திகதிய 1979/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 2017.02.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 14.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக்க வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

15.

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

16.

சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

17.

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

18.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

19.

மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
